



# TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 47]

CHENNAI, WEDNESDAY, NOVEMBER 27, 2024  
Karthigai 12, Kurothi, Thiruvalluvar Aandu-2055

## Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public  
issued by Secretariat Departments.

### NOTIFICATIONS BY GOVERNMENT

#### CONTENTS

	Pages.		Pages.
COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT		HOME DEPARTMENT (SC)	
Indian Stamp Act.—Provisions for the consolidation of duty chargeable in respect of issue of Insurance policies by the Life Insurance Corporation of India, P & GS Unit, Vellore for certain period etc.		Awardees of the Medal for Meritorious Services and Presidents Medal for Distinguished service on the occasion of the Republic Day 2024, etc .. .. .	711-713
Amendments to Notification .. .. .	710-711	HOME DEPARTMENT	
ENERGY DEPARTMENT		Delhi Special Police Establishment Act—Notification	713-715
Tamil Nadu Tax on consumption or sale of Electricity Act, Exemption of Electricity Tax to M/s. Ola Electric Technologies Private Limited, etc. .. .. .	711	தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை	
		Labour Courts for Adjudication .. .. .	715-718
		பள்ளிக் கல்வித் துறை	
		மாவட்ட நூலக அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை .. .. .	719

## NOTIFICATIONS BY GOVERNMENT

COMMERCIAL TAXES AND REGISTRATION  
DEPARTMENT

## Notifications under the Indian Stamp Act

**Provisions for the Consolidation of duty Chargeable in respect of issue of Insurance Policies by the Life Insurance Corporation of India, P & GS Unit, Vellore for certain Period under the Act.**

## Amendment to Notification

[G.O. (Rt.) No. 618, Commercial Taxes and Registration (J1), 4th November 2024, ஐப்பசி 18, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/1100/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No.II(2)/CTR/701/2024, published in page 423 in Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* No. 31, dated 31.07.2024.

## AMENDMENT

For the expression Rs.20,00,000/- (Rupees Twenty Lakh only) appearing in the said notification, the expression Rs.40,00,000/- (Rupees Forty Lakh only) shall be substituted.

## Divisional Office-II, Anna Nagar, Chennai

[G.O. (Rt.) No. 628, Commercial Taxes and Registration (J1), 8th November 2024, ஐப்பசி 22, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/1101/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.60,00,000/- (Rupees Sixty Lakh only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the Life Insurance Corporation of India, Divisional Office-II, Anna Nagar, Chennai for the period from 01.04.2024 to 31.10.2024.

## Divisional Office-I, Anna Salai, Chennai

[G.O. (Rt.) No. 629, Commercial Taxes and Registration (J1), 8th November 2024, ஐப்பசி 22, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/1102/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.60,00,000/- (Rupees Sixty Lakh only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the Life Insurance Corporation of India, Divisional Office-I, Anna Salai, Chennai for the period from 01.04.2024 to 30.09.2024.

## P &amp; GS Department, Chennai-2.

## Amendment to Notifications

[G.O. (Rt.) No. 632, Commercial Taxes and Registration (J1), 8th November 2024, ஐப்பசி 22, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/1103/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No.II(2)/CTR/450/2024, published in page 270 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* No. 23, dated 05.06.2024 and Notification No.II(2)/CTR/430/2024, published in page 258 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* No. 22, dated 29.05.2024.

## AMENDMENT

For the expression "31.03.2025" appearing in the said notification, the expression, "31.03.2026" shall be substituted.

For the expression Rs.1,60,00,000/- (Rupees One Crore and Sixty Lakh only) appearing in the said notification, the expression Rs.2,10,00,000/- (Rupees Two Crore and Ten Lakh only) shall be substituted.

Cholamandalam Ms. General Insurance Company  
Limited, Chennai

## Amendments to Notification

[G.O. (Rt.) No. 627, Commercial Taxes and Registration (J1), 8th November 2024, ஐப்பசி 22, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/1104/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendments to the Notification No.II(2)/CTR/874/2024, published in page 546 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* No. 38, dated 18.09.2024.

## AMENDMENTS

(a) For the expression "15th Dec 2024" appearing in the said notification, the expression, "31st March 2025" shall be substituted.

(b) For the expression Rs.3,20,00,000/- (Rupees Three Crore and Twenty Lakh only) appearing in the said notification, the expression Rs.4,70,00,000/- (Rupees Four Crore and Seventy Lakh only) shall be substituted.

**United India Insurance Company Limited,  
Dr. Radhakrishnan Salai, Chennai-4.**

**Amendments to Notifications**

[G.O. (Rt.) No. 630, Commercial Taxes and Registration (J1),  
8th November 2024, ஐப்பசி 22, குரோதி,  
திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/1105/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendments to the Notification No.II(2)/CTR/634/2024, published in page 390 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* No. 38, dated 24.07.2024.

AMENDMENTS

For the expression Rs.35,00,000/- (Rupees Thiry Five Lakh only)" appearing in the said notification, the expression Rs.70,00,000/- (Rupees Seventy Lakh only) shall be substituted.

**National Insurance Company Limited, Regional  
Office, Coimbatore.**

[G.O. (Rt.) No. 631, Commercial Taxes and Registration (J1),  
8th November 2024, ஐப்பசி 22, குரோதி,  
திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/1106/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the payment of consolidated stamp duty of Rs.1,00,000/- (Rupees One Lakh Only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the National Insurance Company Limited, Regional Office, Coimbatore for the period from 01.10.2024 to 31.03.2025.

P. KOMALA,

*Deputy Secretary to Government.*

ENERGY DEPARTMENT

**Exemption of Electricity Tax to M/s. Ola Electric  
Technologies Private Limited under the Act.**

[G.O. Ms. No. 100, Energy (D2), 18th October 2024,  
ஐப்பசி 1, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/EGY/1107/2024.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 14 of the Tamil Nadu Tax on Consumption or Sale of Electricity Act, 2003 (Tamil Nadu Act 12 of 2003), the Governor of Tamil Nadu hereby makes an exemption in respect of the Electricity Tax payable under the said Act on energy sold for consumption in respect of M/s. Ola Electric Technologies Private Limited for a period with effect on and from the date of publication of this notification till 31st December 2025.

NOTIFICATION-II

[G.O. Ms. No. 100, Energy (D2), 18th October 2024,  
ஐப்பசி 1, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/EGY/1108/2024.—In exercise of the powers conferred by sub-section (2) of Section 14 of the Tamil Nadu Tax on Consumption or Sale of Electricity Act, 2003 (Tamil Nadu Act 12 of 2003), the Governor of Tamil Nadu hereby makes an exemption in respect of the Electricity Tax payable under the said Act on the consumption of electricity for own use by M/s. Ola Electric Technologies Private Limited for a period with effect on and from the date of publication of this notification till 31st December 2025.

**Exemption of Electricity Tax to M/s. TI Clean Mobility  
Private Limited under the Act.**

[G.O. Ms. No. 103, Energy (D2), 25th October 2024,  
ஐப்பசி 8, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/EGY/1109/2024.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 14 of the Tamil Nadu Tax on Consumption or Sale of Electricity Act, 2003 (Tamil Nadu Act 12 of 2003), the Governor of Tamil Nadu hereby makes an exemption in respect of the Electricity Tax payable under the said Act on energy sold for consumption in respect of M/s. TI Clean Mobility Private Limited for a period with effect on and from the date of publication of this notification till 30th April 2028.

NOTIFICATION-II

[G.O. Ms. No. 103, Energy (D2), 25th October 2024,  
ஐப்பசி 8, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/EGY/1110/2024.—In exercise of the powers conferred by sub-section (2) of Section 14 of the Tamil Nadu Tax on Consumption or Sale of Electricity Act, 2003 (Tamil Nadu Act 12 of 2003), the Governor of Tamil Nadu hereby makes an exemption in respect of the Electricity Tax payable under the said Act on the consumption of electricity for own use by M/s. TI Clean Mobility Private Limited for a period with effect on and from the date of publication of this notification till 30th April 2028.

BEELA VENKATESAN,

*Principal Secretary to Government.*

HOME DEPARTMENT

(SC)

**Awardees of the Medal for Meritorious Service and  
President's Medal for Distinguished Service on the  
occasion of the Republic Day, 2024.**

[Letter No.HSC1/28-1/2024, Home (SC),  
7th November 2024.]

No. II(2)/HO/1111/2024.—The following Notification of the Gazette of India, President's Secretariat, New Delhi, 26th January, 2024 is republished:—

No.100-Pres/2024 - The President is pleased to award the Medal for Meritorious Service on the occasion of the Republic Day, 2024 to the under mentioned officers :-

XX            XX            XX  
XX            XX            XX

**Police Service**

256.	Dr. J. Loganathan, Inspector General of Police/ Commissioner of Police, Tamil Nadu.
257.	Shri K.S. Narenthiran Nayar, Inspector General of Police, Tamil Nadu.
258.	Shri Rupesh Kumar Meena, Inspector General of Police, Tamil Nadu.
259.	Shri K. Annadurai, Deputy Superintendent of Police, Tamil Nadu.
260.	Shri S. Senguttuvan, Inspector of Police, Tamil Nadu.
261.	Shri M. Devendiran Inspector of Police, Tamil Nadu.
262.	Shri S. Chelladurai, Sub-Inspector of Police, Tamil Nadu.
263.	Shri A. Mani, Inspector of Police, Tamil Nadu.
264.	Shri G. Rajagopal, Sub-Inspector of Police, Tamil Nadu.
265.	Shri S. Alagudurai Assistant Commandant, Tamil Nadu.
266.	Shri R.M. Palanivelu, Sub-Inspector of Police, Tamil Nadu.
267.	Shri G. Mohanbabu Special Sub-Inspector of Police, Tamil Nadu.
268.	Shri S. Venkatesan, Special Sub-Inspector of Police, Tamil Nadu.
269.	Shri I. Rayamuthu Sub-Inspector of Police, Tamil Nadu.

270.	Shri P.R. Anil Kumar, Special Sub-Inspector of Police, Tamil Nadu.
271.	Shri N. Eswaran, Special Sub-Inspector of Police, Tamil Nadu.
272.	Shri G. Soloman Raja, Inspector of Police, Tamil Nadu.
273.	Shri N.V.M. Arulmurugan, Special Sub-Inspector of Police, Tamil Nadu.
274.	Shri A. Gunasekaran, Special Sub-Inspector of Police, Tamil Nadu.
275.	Shri L. Sundaram, Special Sub-Inspector of Police, Tamil Nadu.
276.	Shri S. Venkatesan, Special Sub-Inspector of Police, Tamil Nadu.

**Correctional Service**

740.	Shri Radhakrishnan R, Assistnat Jailor, Tamil Nadu.
741.	Shri Raja R A, Grade I Warder, Tamil Nadu.
742.	Shri Sivasubramanian P, Grade I Warder, Tamil Nadu.
743.	Shri Subramanian M, Assistnat Jailor, Tamil Nadu.
744.	Shri Suresh Babu J, Chief Head Warder, Tamil Nadu.

XX            XX            XX  
XX            XX            XX

2. The Medal for Meritorious Service (MSM) is conferred under President's Secretariat Notification No. 87-Pres/2023, dated 14th October, 2023 and Ministry of Home Affairs' communication No. 11024/06/2023-PMA, dated 16th October, 2023.

S.M. SAMI,  
Under Secretary.

DHEERAJ KUMAR,  
Additional Chief Secretary to Government.

No. II(2)/HO/1112/2024.—The following Notification Gazette of India, President's Secretariat, New Delhi, 26th January, 2024 is republished:—

No.101-Pres/2024 - The President is pleased to award the President's Medal for Distinguished Service on the occasion of the Republic Day, 2024 to the under mentioned officers:-

XX            XX            XX  
XX            XX            XX

**Police Service**

37.	Smt. R. Lalitha Lakshmi, Inspector General of Police, Tamil Nadu.
38.	Shri. S. Rajasekaran, Commandant, Tamil Nadu.
39.	Shri. R. Rayappan Sub-Inspector of Police, Tamil Nadu.

XX            XX            XX  
XX            XX            XX

2. The President's Medal for Distinguished Service (PSM) is conferred under President's Secretariat Notification No. 86-Pres/2023, dated 14th October, 2023 and Ministry of Home Affairs' communication No. 11024/06/2023-PMA, dated 16th October, 2023.

S.M. SAMI,  
*Under Secretary.*

DHEERAJ KUMAR,  
*Additional Chief Secretary to Government.*

HOME DEPARTMENT

**Notifications under the Delhi Special Police Establishment Act**

[G.O. (2D) No. 324, Home (Police-XIII), 24th October 2024,  
ஐப்பசி 7, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/HO/1113/2024.—Under Section 6 of the Delhi Special Police Establishment Act, 1946 (Central Act XXV of 1946), the Governor of Tamil Nadu hereby accords consent to the extension of the powers and jurisdiction of members of the Delhi Special Police Establishment in the whole of the State of Tamil Nadu to investigate the case registered in District Crime Branch, Tiruppur Cr. No.15/2022 under Sections 406, 409, 420 of the Indian Penal Code (Central Act XLV of 1860).

ANNEXURE

PROFORMA FOR CBI ENQUIRY/ INVESTIGATION

Tiruppur, District Crime Branch Cr.No. 15/2022 u/s 406, 409, 420 IPC (Kamanaickenpalayam PS Cr.No.74/2022 u/s 406, 409, 420 IPC)

01	P.S.Cr.No. Sec.	:	Tiruppur, District Crime Branch Cr. No.15/2022 u/s 406, 409, 420 IPC (Kamanaickenpalayam Police Station Cr.No.74/2022 u/s 406, 409, 420 IPC)
02	D/O	:	Before 12.03.2022
03	D/R	:	06.12.2022 at 11.00hrs
04	Gist of the case	:	The complainant is the Branch Manager of State Bank of India, Kethanur Branch. The accused Sekar (57) is working as a Chief Associate and Cash Officer in Complainant's Bank from 08.05.2017. It is learnt that the complainant received more complaints from jewel loan customers that their mortgaged gold properties were mismatched after got back from bank. While analyzing the CCTV footages of SBI, it was found that the said accused cheated the customers by cutting a small quantity of gold from the property and cheated the innocent customers to the tune of Rs. 16,51,412/-. Hence this case was registered initially.  During investigation, further it came to know that the said accused cheated the same bank to the tune of Rs.8,07,53,310/- by pledging spurious gold in 225 accounts of 74 innocent customers.
05	District/State & Station which to be transferred	:	Central Bureau of Investigation, Chennai
06	Sequence of events	:	
	a. Events that took place in the jurisdiction of the station where case has been Registered.	:	District Crime Branch, Tiruppur District.

	b. Events that took place in the jurisdiction of the station to which the case is to be transferred	: Central Bureau of Investigation, Chennai
07	Reason and jurisdiction for transfer of the case.	: As per RBI Master Circular in RBI/DBS/2016-17-28 DBS.CO.CFMC BC.No.1/23.04.001/2016-17, July 01, 2016 (Updated as on July 03, 2017).  The Hon'ble High Court of Judicature at Madras in his order dated 28.08.2024 issued the direction as follows:-  "**** To issue necessary orders for transfer of investigation within a period of two weeks from the date of receipt of a copy of this order. So as to avoid further delay in investigating the complainant relating to misappropriation and cheating about Rs.8,00,00,000/-.  With the above direction, this Criminal Original Petition is disposed of."
08	Dates of CDs	: 06.12.2022, 08.12.2022, 22.12.2022, 26.12.2022, 11.01.2023, 23.01.2023, 26.01.2023, 30.01.2023, 01.02.2023, 02.02.2023, 07.02.2023, 08.02.2023, 09.02.2023, 10.02.2023, 20.02.2023, 20.02.2023, 23.02.2023, 27.02.2023, 28.02.2023, 12.03.2023, 13.03.2023, 03.04.2023, 11.04.2023, 15.04.2023.
09	No.of statements recorded u/s 161 Cr.P.C	: 50
10	If the case is to be transferred to another state are authenticated English versions for all materials in Tamil enclosed?	: -

**Messrs Thayagam Chit Fund Private Limited  
Chennai District.**

No. II(2)/HO/1114/2024.—[Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997) – Messrs Thayagam Chit Fund Private Limited, Chennai District - Default in return of deposits by the financial establishment - Ad-interim order attaching the immovable property of the said financial establishment under Section 3 of the said Act - Orders - Issued.]

The following Government Order is published:—

[G.O. (2D) No. 339, Home (Police-XIX), 11th November 2024, ஐப்பசி 25, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

**Read:-**

From the Additional Director General of Police, Economic Offences wing, Chennai, letter eRc.No.C1/EOW/5166/2024, dated 02.09.2024.

\*\*\*\*\*

**Order:- No, 339, Home (Police-XIX), dated 11th November 2024.**

WHEREAS, complaints have been received from a number of depositors that Messrs Thayagam Chit Fund Private Limited, Chennai District, a financial establishment, has defaulted the return of deposits made by the depositors after maturity;

AND WHEREAS, the Government are satisfied that the said financial establishment are not likely to return the deposits to the depositors and hence, the Government have to protect the interests of such depositors;

AND WHEREAS, the immovable property specified in the Schedule to this Order is alleged to have been procured by the said financial establishment from and out of the deposits collected from the depositors;

NOW, THEREFORE, in exercise of the powers conferred by section 3 of the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997), the Governor of Tamil Nadu hereby makes an ad-interim order attaching the immovable property in the name of accused A.Nirmal Kumar (A2), Managing Director, of the defaulted financial establishment, namely, Messrs Thayagam Chit Fund Private Limited, functioned at Door No.21, Sivashanmugam Street, First floor, West Tambaram, Chennai, as specified in the Schedule to this Order and transfers the control over the said immovable property to the Competent Authority, namely, the Competent Authority and District Revenue Officer, Chennai District appointed under the said Act.

2. The Competent Authority and District Revenue Officer, Chennai District is requested to pursue further action in accordance with the procedure laid down in sub-sections (3) and (4) of Section 4 of the

said Act and also the formalities prescribed in the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Rules, 1997.

3. The Special Public Prosecutor, Special Court for the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997, Chennai, is requested

to render necessary assistance to the Competent Authority and District Revenue Officer, Chennai District in filing the application before the Special Court constituted under the said Act.

By Order of the Governor)

#### THE SCHEDULE.

##### Details of immovable property

Sl No.	Name and address of the Owner of the Property	Location of Property	Details of the property				Value (in Rupees)
			Document Number and Date	Patta Number	Survey Number	Extent of the Property	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
1.	A.Nirmal Kumar(A2), No.21,Siva-shanmugam Street, First floor, West Tambaram, Chennai-45	Zameen Pallavaram Village, First Main Road, New colony, Chennai – 44	Document Number 1854/2004 Dated: 29.04.2004 Pallavaram Sub Registrar Office	2999	508/70 508/70B	3406 square feet land with building	Guide line value of the Land: 1,36,24,000/- Building value: 34,00,000/-
						<b>Total</b>	<b>1,70,24,000/-</b>

DHEERAJ KUMAR,

Additional Chief Secretary to Government.

**தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை**

**Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication.**

**குவாங்சங் பிரேக் இந்தியா பிரைவேட் லிமிடெட், காஞ்சிபுரம் மாவட்டம்**

[அரசாணை (டி) எண் 795, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 8 நவம்பர் 2024, ஐப்பசி 22, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/1115/2024.—காஞ்சிபுரம் மாவட்டம், குவாங்சங் பிரேக் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் சென்னை, ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு என்ற சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சாலை உள்ள கோரிக்கைகளை காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாக்களுடன் காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட

வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினாக்கள்**

**கோரிக்கை எண்.1**

திரு. R. நித்தியானந்தம் (தொ.எண். 265) என்பவருக்கு 27.06.2023 முதல் சட்ட விரோதமாக நிர்வாகம் கதவடைப்பு செய்து வருவதை ரத்து செய்து, மனுதாரர் ஏற்கெனவே பணி செய்து வந்த தொழிற்சாலையில் நிரந்தர பணியை வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

**கோரிக்கை எண்.2**

திரு. R. நித்தியானந்தம் (தொ.எண். 265) என்பவருக்கு 27.06.2023 முதல் சட்ட விரோதமாக நிர்வாகம் தனிப்பட்ட கதவடைப்பு செய்து அவரை பணிக்கு அனுமதிக்காமல் இன்றுவரை பணிமறுப்பு செய்து வருவதால் நிர்வாகம் மனுதாரரை மீண்டும் பணிக்கு அனுமதிக்கும் வரைக்கும் முழு ஊதியம் மற்ற இதர சலுகைகளை அளிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) லிமிடெட்**

[அரசாணை (டி) எண். 796, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ1)த் துறை, 8 நவம்பர் 2024, ஐப்பசி 22, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/1116/2024.—மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கரையு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சங்கரையில் உள்ள கோரிக்கையை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கரையு சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாக்களுடன், சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினாக்கள்****கோரிக்கை எண். 1**

திரு. நந்தகுமார், ஓட்டுநருக்கு (பணி எண்.டி54895) மற்றும் திரு. சந்தோஷ்குமார், நடத்துநர் (பணி எண்.சி57013) ஆகியோரின் ஆண்டு ஊதிய உயர்வினை இரண்டு ஆண்டுகள் தொடர்விளைவுடன் தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த செயல்முறை ஆணை எண்.4314/சபி(ஆந)10/மாபோக/2022, நாள். 23.05.2023 என்ற உத்தரவை இரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

**கோரிக்கை எண். 2**

திரு. நந்தகுமார், ஓட்டுநர் (பணி எண்.டி54895) என்பவர் தற்காலிக பணி நீக்கத்தில் இருந்த 09.06.2022 முதல் 07.07.2022 வரை உள்ள நாட்களை பணி நாட்களாக கருதி சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கரையு சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

**தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், கோயம்புத்தூர்**

[அரசாணை (டி) எண். 798, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 9 நவம்பர் 2024, ஐப்பசி 23, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/1117/2024.— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை) லிமிடெட், ஈரோடு என்ற நிர்வாகத்திற்கும், தமிழ் போக்குவரத்து பொது தொழிற்சங்கம், கோயம்புத்தூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கரையு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாக்களுடன் கோயம்புத்தூர்

தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கரையு சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, கோரிக்கை எண்கள். 1, 2, 3, 4 மற்றும் 5-ஐ கீழ்க்காணும் எழுவினாக்களுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா-1**

திரு ஏ. முகமது காலாமைதீன் நடத்துநர் (பணி எண். சி20957) என்பவருக்கு வருடாந்திர ஊதிய உயர்வை ஒரு வருட காலத்திற்கு பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து நிருவாகம் பிறப்பித்த 21.09.2019 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

**எழுவினா-2**

திரு ஏ. முகமது காலாமைதீன் நடத்துநர் (பணி எண். சி20957) என்பவருக்கு வருடாந்திர ஊதிய உயர்வை ஒரு வருட காலத்திற்கு பின் தொடர்ச்சியின்றி தள்ளி வைக்கவும் மற்றும் 17.10.2015 முதல் 19.10.2015 வரை மூன்று நாட்களை அவரது விடுப்புக்கணக்கில் நிலுவையிலுள்ள விடுப்பு நாட்களைப் பொருத்து விடுப்பாக கருதவும் என்று நிருவாகம் பிறப்பித்த 21.07.2018 நாளிட்ட உத்தரவை நீக்கவே செய்து அதன் அடிப்படையில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை அனைத்தையும் 18% கூட்டு வட்டியுடன் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

**எழுவினா-3**

திரு ஏ. முகமது காலாமைதீன் நடத்துநர் (பணி எண். சி20957) என்பவருக்கு 09.08.2013 அன்று வழங்கவேண்டிய முதலாவது ஆய்வுப்பலனை பின்னிட்டு தொகையுடன் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

**எழுவினா-4**

திரு ஏ. முகமது காலாமைதீன் நடத்துநர் (பணி எண்.சி20957) என்பவருக்கு 09.08.2020 அன்று வழங்க வேண்டிய இரண்டாவது ஆய்வுப்பலனை கணக்கிட்டு வழங்கி அதற்குண்டான ஊதிய உயர்வும் மேற்படி காலக்கட்டத்திலிருந்து கணக்கிட்டு பின்னிட்டு தொகையுடன் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

**எழுவினா-5**

திரு ஏ. முகமது காலாமைதீன் நடத்துநர் (பணி எண். சி20957) என்பவருக்கு முத்தர்ப்பு 12(3) ஊதிய ஒப்பந்தப்படி பத்து ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்த 09.08.2017-இல் வழங்கப்பட்டிருக்க வேண்டிய Service Weitage-ஐ கணக்கிட்டு பின்னிட்டு தொகையுடன் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கரையு சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.



[அரசாணை (டி) எண். 799, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி)த் துறை, 9 நவம்பர் 2024, ஐப்பசி 23, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/1118/2024.— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், கோயம்புத்தூர் என்ற நிருவாகத்திற்கும், தமிழ் போக்குவரத்து பொது தொழிற்சங்கம், ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாக்களுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, கோரிக்கை எண்கள். 1, 2 மற்றும் 3-ஐ கீழ்க்காணும் எழுவினாக்களுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

### எழுவினா-1

மனுதாரர் திரு. S. ஞானசேகர் என்ற ஓட்டுநருக்கு (ப.எண். சி23284) நிருவாகம் வழங்கிய 10.08.2016 நாள்ிட்ட உத்தரவின் அடிப்படையில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.200/-ஐ 12% வட்டியுடன் திரும்ப வழங்கவும் மற்றும் ஆப்சென்ட் என பதிவு செய்யப்பட்ட 27.07.2016 முதல் 08.08.2016 வரையிலான 13 நாட்களை விடுப்பாகவும் மற்றும் பணிவழங்காத 09.08.2016 மற்றும் 10.08.2016 ஆகிய இரண்டு நாட்களுக்கு வருகை பதிவு வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

### எழுவினா-2

மனுதாரர் திரு S. ஞானசேகர் என்ற ஓட்டுநருக்கு (ப.எண். சி23284) நிருவாகம் வழங்கிய 08.02.2019 நாள்ிட்ட உத்தரவின் அடிப்படையில் மனுதாரர் பெற்று வரும் அடிப்படை ஊதியத்தை ரூ.23,600/- லிருந்து இரண்டு நிலை குறைத்து ரூ.22,200/-ஆக நிருணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட தண்டணையை முற்றிலும் நீக்கறவு செய்து அதன் அடிப்படையில் வழங்கியிருக்க வேண்டிய ஊதிய பலன்களை 12% வட்டியுடன் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

### எழுவினா-3

மனுதாரர் திரு S. ஞானசேகர் என்ற ஓட்டுநருக்கு (ப.எண். சி23284) நிருவாகம் வழங்கிய 17.05.2019 நாள்ிட்ட உத்தரவில் வருடாந்திர ஊதிய உயர்வினை 3 மாதங்கள் பின்தொடர்ச்சியின்றி தள்ளிவைத்த உத்தரவை முற்றிலும் நீக்கறவு செய்து அதன் அடிப்படையில் மனுதாரருக்கு வழங்கியிருக்க வேண்டிய ஊதியப் பலன்களை 12% வட்டியுடன் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்காமாறு கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 800, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி)த் துறை, 9 நவம்பர் 2024, ஐப்பசி 23, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/1119/2024.— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், கோயம்புத்தூர் என்ற நிருவாகத்திற்கும், கோவை அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு) கோயம்புத்தூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

### எழுவினா

மனுதாரர் திரு N. ஜெயபிரகாஷ் (ப.எண்.சி25843) என்ற ஓட்டுநருக்கு வருடாந்திர ஊதிய உயர்வினை 3 வருட காலத்திற்கு பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்தும், மேலும் தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த 27.03.2019 முதல் 25.04.2019 வரையிலான 30 நாட்களை விடுப்பு கணக்கில் நிலுவையில் உள்ள விடுப்பு நாட்களை பொருத்து விடுப்பாக கருதி நிருவாகம் பிறப்பித்த 14.07.2021 நாள்ிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்காமாறு கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 805, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி)த் துறை, 9 நவம்பர் 2024, ஐப்பசி 23, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/1120/2024.— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், கோயம்புத்தூர் என்ற நிருவாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து சீருடை பணியாளர் தொழிற்சங்கம் கோயம்புத்தூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

### எழுவினா

மனுதாரர் திரு. K.ராமமூர்த்தி, (ப.எண்.சி 14229) என்ற தொழில் வினைஞருக்கு 01.11.2018-ம் தேதி முதல் நான்காம் ஆய்வுப்பலனை கணக்கிட்டு எதிர்மனுதாரர் நிருவாகம் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்காமாறு கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

**தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், ஈரோடு மண்டலம்**

[அரசாணை (டி) எண். 801, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி)த் துறை, 9 நவம்பர் 2024, ஐப்பசி 23, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/1121/2024.— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை) லிமிடெட், ஈரோடு மண்டலம் என்ற நிருவாகத்திற்கும், தமிழ் போக்குவரத்து பொது தொழிற்சங்கம், ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாக்களுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, கோரிக்கை எண்கள் 1,2,3,4,5,6,7 மற்றும் 8-ஐ இணைப்பில் காணும் எழுவினாக்களுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட்ட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்காமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

**எழுவினா-1**

திரு பி. பிரகாசன், ஓட்டுநர் (ப.எண்.சி41431) என்பவருக்கு நிருவாகம் வழங்கிய 08.04.2019 நாளிட்ட உத்தரவை முற்றிலும் நீக்கறவு செய்து அதன் அடிப்படையில் வருடாந்திர ஊதிய உயர்வை ஆறு மாதங்கள் பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்த உத்தரவை முற்றிலும் நீக்கறவு செய்து அதன் அடிப்படையில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை அனைத்தையும் 18 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

**எழுவினா-2**

திரு பி. பிரகாசன், ஓட்டுநர் (ப.எண்.சி41431) என்பவருக்கு நிருவாகம் வழங்கிய 13.09.2019 நாளிட்ட உத்தரவை முற்றிலும் நீக்கறவு செய்து அதன் அடிப்படையில் அபராதமாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.500/-ஐ 18 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

**எழுவினா-3**

திரு பி. பிரகாசன், ஓட்டுநர் (ப.எண்.சி41431) என்பவருக்கு நிருவாகம் வழங்கிய 31.07.2020 நாளிட்ட உத்தரவை முற்றிலும் நீக்கறவு செய்து அதன் அடிப்படையில் அபராதமாக பிடித்தம்

செய்யப்பட்ட ரூ.500/-ஐ 18 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

**எழுவினா-4**

திரு பி. பிரகாசன், ஓட்டுநர் (ப.எண்.சி41431) என்பவருக்கு நிருவாகம் வழங்கிய 05.11.2021 நாளிட்ட உத்தரவை முற்றிலும் நீக்கறவு செய்து அதன் அடிப்படையில் அபராதமாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.500/-ஐ 18 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

**எழுவினா-5**

திரு பி. பிரகாசன், ஓட்டுநர் (ப.எண்.சி41431) என்பவருக்கு நிருவாகம் வழங்கிய 02.11.2021 நாளிட்ட உத்தரவை முற்றிலும் நீக்கறவு செய்து அதன் அடிப்படையில் அபராதமாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.500/-ஐ 18 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்கவும் மற்றும் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்ட 27.09.2019 தேதி முதல் 19.10.2019 தேதி முடிய உண்டான 23 நாட்களை பணி வருகை நாட்களாக அறிவிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

**எழுவினா-6**

திரு பி. பிரகாசன், ஓட்டுநர் (ப.எண்.சி41431) என்பவருக்கு நிருவாகம் வழங்கிய 02.11.2021 நாளிட்ட உத்தரவை முற்றிலும் நீக்கறவு செய்து அதன் அடிப்படையில் அபராதமாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.500/-ஐ 18 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்கவும் மற்றும் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்ட 14.11.2019 தேதி முதல் 20.11.2019 தேதி முடிய உண்டான 07 நாட்களை பணி வருகை நாட்களாக அறிவிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

**எழுவினா-7**

திரு பி. பிரகாசன், ஓட்டுநர் (ப.எண்.சி41431) என்பவருக்கு நிருவாகம் வழங்கிய 05.11.2021 நாளிட்ட உத்தரவை முற்றிலும் நீக்கறவு செய்து அதன் அடிப்படையில் அபராதமாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.500/-ஐ 18 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

**எழுவினா-8**

திரு பி. பிரகாசன், ஓட்டுநர் (ப.எண்.சி41431) என்பவருக்கு நிருவாகம் வழங்கிய 05.11.2021 நாளிட்ட உத்தரவை முற்றிலும் நீக்கறவு செய்து அதன் அடிப்படையில் அபராதமாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.500/-ஐ 18 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

**கொ. வீர ராகவ ராவ்,**  
அரசுச் செயலாளர்.

## பள்ளிக் கல்வித் துறை

மாவட்ட நூலக அலுவலராக நியமனம் செய்தல் பற்றிய  
அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண்.242, பள்ளிக் கல்வி (பொ.நா.1)த்  
துறை, 8 நவம்பர் 2024, ஐப்பசி 22, குரோதி, திருவள்ளூர்  
ஆண்டு-2055.]

No.II(2)/SE/1122/2024.—தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள்  
(பணி நிபந்தனைகள்) சட்டம் 2016, பிரிவு 17(1)—ன்படி  
Level - 22 - Rs.56100-177500/- என்ற ஊதிய ஏற்ற

முறையில் கீழ்க்கண்டவாறு தனியரது பெயருக்கெதிரே  
உள்ளவாறு மாவட்ட நூலக அலுவலராக நியமனம்  
செய்யப்படுகிறார்:-

வ.எண்.	பெயர்	பணியிடம்
1	திருமதி K. சரஸ்வதி	மாவட்ட நூலக அலுவலர், தேனி.

சோ. மதுமதி,  
அரசு செயலாளர்.